

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 25, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 16th day of September, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said lands or such of them to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Matara, August 2, 1899.

Description of Land referred to.

I.

The land commonly called or known as Batehena, Kiralagasdeniyehena, Weraluketiyehena, Mahagalagawahena, and Polgaswattagawahena, lying adjacent to each other and forming one block, situate in the village of Kotapola in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 47 acres 3 roods and 20 perches, as described in the annexed plan, and shown as lot 141 in sheets Nos. O 10 51, 59 and O 15 3, 11 and bounded as follows : on the north by Illukketiyehena claimed by Vitaranage Dines Hami and others, Ilukketiyekumbura belonging to Rubasinge Dingi Appu and others, Hattotuwehena belonging to Crown, Galgodehena belonging to Crown ; on the east by Galgodahena belonging to Crown, Weraluketiyehena belonging to Crown ; on the south by Pujapelpolawatta belonging to Wellappulige Dassanhami and others, Gorokgasmullekumbura belonging to do., Udahawatta belonging to Wellappulige Jayamhami and others, Gorokgasmullewatta belonging to Wellappulige Dassanhami and others, Polgasdeniya belonging to do., Gorokgasmullekapatenuma belonging to do., the Batugahadola Arambehena claimed by Potumullege Andris and others ; on the west by Gallenehena belonging to Crown.

විෂි 1899 ක්ව පැවැත්වුණ මස 16 වෙනි දින සිට තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට කොහොත් ඉන් එකකට කොහොත් වැඩිගන්නකට අයිතිකමක් තිබෙනවාය කියන ගම් කොටසක් ඇත්නම් ඒ අය විසින් මාතර මගේ කන්තෝරුවේදී මා ඉදිරිපිටට ඇවිත් පෙන්වීමට එසේ ඉඩම්වලට හෝ කොසියම් එකකට හෝ ඊට ඇති අයිතියම පෙන්වා සිටින්නට කොටසකොත්, විෂි 1897 කේ නොමිමර 1 කේ ආඥාපණයෙන් ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුද්‍රාදැනි ඩානාකාරය දරණ ජෝන් පැන්හි එවිස් යන මට විෂි 1897 කේ නොමිමර 1 කේ ආඥාපණයෙන් ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුද්‍රාදැනි රජ සන්නක ඉඩමක කියා මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මාවිසින් ප්‍රකාශකරණ බව මෙසින් දැනගත යුතුයි.

ජේ. පී. එවිස්, විශේෂ මුද්‍රාදැනියා වෙත.

ඉඩම්වල නොරතුරු.

I.

දකුණුපලාතට අයිති මාතර මොරවක්කෝරලේ කොටපල යන ගම් තිබෙන මේ සමග අමුතාපු සීතියමේ පෙනෙන අක්කර 47 කුත්, රුඳි 3 කුත්, පර්චස් 20 ක් බිම්කරම ඇති බහෝභේදයද, කීරලාගස්දෙහියේ භේදයද, වෙරළකැවියේ භේදයද, මහලලාවා භේදයද, පොල්ගස්වත්තගාවා භේදයද කියන නොමිමර O-10 51, 59 සහ O-15 3, 11 සීතියම පවුල 141 ක් පෙත් වන ඒකාබද්ධ බිම්කවිසීම මාසිමි: ලකුණට විකාරණයේ දිනෙන්හාම සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන ඉඩක් කැවියේ භේදයද, රුඳිසිතගෙ විසිඅප්පුට සහ තවත් අයවල්වන්ට අයිති ඉඩක්කැවියේ කුඹුරුද, රජසන්නක හත්කොටුවේ භේදයද, රජසන්නක ගල්ගොඹේ භේදයද; කැගෙණඉරට රජසන්නක ගල්ගොඹේ භේදයද, රජසන්නක වෙරළකැවියේ භේදයද; දකුණට වෙල්ලප්පුලියේ දසන්නමේ සහ තවත් අයවල්වන්ට අයිති පුජාපල්පොල වත්තද, එම අයවල්වන්ට අයිති ගොරෙන්නගස් මල්ලේ කුඹුරුද, වෙල්ලප්පුලියේ පසන්නමේ සහ තවත් අයවල්වන්ට අයිති ලඩකවත්තද, වෙල්ලප්පුලියේ දසන්නමේ සහ තවත් අයවල්වන්ට අයිති ගොරෙන්නගස්මල්ලේ වත්තද, එම අයවල්වන්ට අයිති පොල්ගස් දෙහියද, එම අයවල්වන්ට අයිති ගොරෙන්නගස්මල්ලේ කපාකැනුමද, බවුගහදෙලද, පොකුමුල්ලේගේ අත්දිරිස් සහ තවත් අයවල් විසින් අයිති වාසිකම් කියන අරමේ භේදයද; බස්නාඉරට රජසන්නක ගල්ලොහේ භේදයද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் (நூ)-த்த புரட்டாசிமீ 16 ந் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இரண்டு விவரித்திருக்கும் காணிக்களுக்கு அல்லது அக்காணிகளில் எதற்கும் அல்லது எவற்றிற்கும் ஏதும் உடந்தையேனும் தற்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்துறை எனது கந்தோரில் தெரிபட்டு மேற்பட காணிக்களுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதிலயாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், 1897 ம் (நூ)-த்த முதலாம் நொம்பர் சட்டத்தன்படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி ஹலிஸ் ஆகிய நம்மிட 1897 ம் (நூ)-த்த முதலாம் இலக்கச்சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என் கையொப்பமிட்டு எழுத்தமுலமாய் சொல்லப்பட்ட காணிகள் அவற்றுள் உரித்துப்பேசப்பட்டவைகளுக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்பட்டத்தவேன்.


ஜே. பி. ஹலிஸ், குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

I.

தென் மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த மொறவக்கோறளையில் கொட்டபொல யென்னும் கிராமத் திலுள்ள நொம்பர் O $\frac{10}{51,59}$ O $\frac{15}{3,11}$ ம் அளவு கடதாகிகளில் காணப்படும் பங்கு 141 ம் பிரிவுபடி பட்டே கேன, கிறளகஸ்தெனியேகேன, வெறலுகெட்டியேகேன, மக்களகாவாகேன, பொள்கஸ்வத்தகாவாகேன யெ ன்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் டாப்பில் விவரிக்கப்பட்டது 47 ஏக்கர் 3 னாட் 20 பர்சஸ் விஸ்தாரமுள்ளது. இவை யெல்லாம் ஒரே காணியாய் தோற் றப்படும் : -

எல்லை, வடக்கு-விதாறனகே தினெஸ்காமியும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் இலுக்கெட்டியேகேன, றுடசின்கே டிங்கிஅப்புவும் சிலபேர்களுக்கமுடைய இலுக்கெட்டியேகும்புர, அரசாட்சிக்குள்ள கத்தொட்டுவே கேன, அரசாட்சிக்குள்ள கன்கொடேகேன ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள கன்கொடேகேன, அரசாட்சிக்குள்ள வெ ரலுகெட்டியேகேன ; தெற்கு-வெள்ளப்புளிகே தஸன்காமியும் சிலபேர்களுக்கமுடைய பூஜாபென்பொள்வத்த, மேற்சொல்லியவர்களுடைய கொறெக்கஸ்முள்ளேகும்புர, வெள்ளப்புளிகே ஜயன்காமியும் சிலபேர்களுக்கமு டைய உடகவத்த, வெள்ளப்புளிகே தஸன்காமியும் சிலபேர்களுக்கமுடைய கொறெக்கஸ்முள்ளேவத்த, மேற் சொல்லியவர்களுடைய பொள்கஸ்தெனிய, மேற்சொல்லியவர்களுடைய கொறெக்கஸ்முள்ளே கபாதெனும், பட்டிக்கதொல, பொதுமுள்ளே அந்திரிசும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் அறப்பேகேன ; மேற்கு-அரசாட் சிக்குள்ள கள்ளேகேன.



Lot 141 called Batehena, Kirillagasdeniyahena, Mahagalagawahena, Polgaswattagawahena, in extent 47A. 3R. 20P., situated in Kotapola in the Palle pattu of Morowak korale.

Sheet O $\frac{10}{51,59}$ and O $\frac{15}{3,11}$


II.

The land commonly called or known as Gulanehena, situate in the village of Kotapola in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 37 acres 2 roods and 9 perches, as described in the annexed plan, shown as lot 98 in F. S. O. $\frac{10}{51, 52, 59, 60}$ and bounded as follows : on the north by Gulanehena belonging to Crown, Marawehena claimed P. Jausahami ; on the east by Murahetekenehena claimed by Gamage Dines and others ; on the south by Indurekumbura belonging to Rubasinge Wattuhami and others, Indurewatta belonging to do, Wilpitawatta belonging to Rubasinge Don David and others, Gulanehena belonging to Rubasinge Babune and others : on the west by Gulanehena alias Inaturehena belonging to Crown.

දකුණු පළාතට අයිති මාතර මොරවත්තේරළේ කොටපලා ගම තිබෙන මේ සමග අලුතුව සිතියම පෙළගස්
අක්කර 37කුත්, රූඩ් 2කුත්, පර්චස් 9ක් කිමිතරම් ඇති ගලුණේ ගේත කිසන F. S. O $\frac{10}{51, 52, 59, 60}$ සිතියමේ 98න් පෙන
වන සීමිතවිවිසම මායිම්: උතුරට රජසන්නක ගලුණේ ගේතද, ඩී. ජන්සාහාම් විසින් අයිතිවාසිකම් කිසන මාරුවේ ගේතද;
කුලුණේරලට ගමගේ දිනෙස් සහ තවත් අයවල් අයිතිවාසිකම් කිසන මුරකැවැත්මේ ගේතද; දකුණට රුබසින්ගේ වත්ත
හාමිට සහ තවත් අයවත්තට අයිති ඉදුරේ කුමුරද, එම අයවත්තට අයිති ඉදුරේ වත්තද, රුබසින්ගේ දෙය වත්තට සහ
තවත් අයවත්තට අයිති විල්විට වත්තද, රුබසින්ගේ බඩුනේට සහ තවත් අයවත්තට අයිති ගලුණේ වත්තද; බටහිරට
රජසන්නක ගලුණේ ගේත නොහොත් ඉතාදුරේ ගේතද

தென் மாகாணத்தின் மாத்துறை மொறவத்தேகோறளையச்சேர்ந்த கொட்டபொள என்னும் கிராமத்திலுள்ள
F. S. O. $\frac{10}{51, 52, 59, 60}$ ம் அளவு கடதாசியில் காணப்படும் பங்கு 98ம் பிரிவுபடி குளனேகேனெ யென்று பொ
துவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில்
வீவரிக்கப்பட்டதும் 37 ஏக்கர் 2 ரூட் 9 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்கை, வடக்கு-அரசாட்சிக்குள்ள குளனேகேன, பி. ஜன்ஸாகாமி உரித்துச்சொல்லும் மாறவேகேன ;
கிழக்கு-கமகே தினெசம் சிலபேர்கனும் உரித்துச்சொல்லும் முறகெதகேனெகேன ; தெற்கு-றுபசின்கே வத்து
காமியும் சிலபேர்களுக்குமுடைய இந்துறேகும்புர, மேற்சொல்லியவர்களுடைய இந்துறேவத்த, றுபசின்கே
தொன் தாவித்தும் சிலபேர்களுக்கும்முடைய விள்பிட்டவத்த, றுபசின்கே படினேயும் சிலபேர்களுக்குமுடைய குள
னேவத்த ; மேற்கு-அரசாட்சிக்குள்ள குளனேகேன அல்லது இனதுறேகேன.



Lot 98 called Gulanehena, in extent 37A. 2R. 9P., situated in Kotapola in the Palle pattu of Morowak korale.

F. S. O. $\frac{10}{51, 52, 59, 60}$

Surveyor-General's Office,
Colombo, July 24, 1899.

S. J. C. MORF,
for Surveyor-General.